

உடனடி வெளியீட்டுக்காக

இந்தக் கோடைப்பருவத்தில் ப்ராம்ப்ட்டன் நிகழ்த்து கலைகள் (Performing Arts Brampton) அமைப்பு இசை, நாடகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை வழங்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 23, 2022) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது இந்தக் கோடைக்காலத்தில் அனைவரும் அனுபவித்து மகிழ்வதற்காக, கார்டன் சதுக்கம் (Garden Square) மற்றும் ரோஸ் ப்ராம்ப்ட்டன் (The Rose Brampton) ஆகிய இரு இடங்களிலும் நேரில் இருந்து காணும் இசை மற்றும் நாடக அரங்கு மனமகிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் பரவசமடைகிறது.

ப்ராம்ப்ட்டன் நிகழ்த்துகலைகள் அமைப்பு பின்வரும் காட்சிகளுக்கு உபசரிப்பு வழங்குகிறது:

நகர்ப்புற ஆதிவாசியின் (Urban Indian) கதைகள்

ஜூன் 24 மற்றும் 25, பிற்பகல் முதல் 8 வரை

நகர்ப்புற ஆதிவாசியின் கதைகளில் சைமன் டக்ளஸின் (Simon Douglas) வார்த்தைகளில் நம்பமுடியாத பயணத்திற்காக எங்களுடன் இணையுங்கள். டேர்ரெல் டென்னிஸால் (Darrell Dennis) எழுதப்பட்ட, இந்த புதுமையான ஒரு நபர் நிகழ்ச்சியானது வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் காடுகள் மற்றும் வான்கூவர் நகரத்தில் வளர்ந்த ஒரு ஆதிவாசி மனிதனின் கதையைச் சொல்கிறது. ஓடிக்கொண்டிருக்கும் ப்ராம்ப்ட்டன் நகர பேருந்துகளில் அமைக்கப்பட்ட இந்த பிழைத்து வாழ்தல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய சைமனின் கதையில் பார்வையாளர்கள் மூழ்கிவிடுவார்கள். 40 க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வலம் வருவதால், சைமனின் கண்களின் ஊடாக பார்வையாளர்கள் இந்த உலகைப் (மக்களைப்) பார்க்கலாம். 500 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளாக நடந்த இந்த ஓரளவுக்கான சுயசரிதை நாடகமானது, பார்வையாளர்களை சொந்தம் கொள்ளுதல், அடையாளப்படுத்துதல் மற்றும் ஏற்றுக்கொள்ளும்படியான தேடலுக்கு அழைத்துச் செல்கிறது.

ப்ராம்ப்ட்டனின் சொந்த ஷேக்ஸ்பியர் நாடக காட்சி – மச் அடொ அபெளட் நத்திங் (Much Ado About Nothing)

வியாழக்கிழமைகளில் சிங்க்வாகவ்ஸி பூங்காவில்: ஜூலை 28, ஆகஸ்ட் 4 மற்றும் 11, இரவு 7:30 க்கு வெள்ளிக்கிழமைகளில் மவுண்ட் ப்ளேஸண்ட் சதுக்கத்தில்: ஜூலை 29, ஆகஸ்ட் 5 மற்றும் 12, 7:30 க்கு சனிக்கிழமைகளில் கென் வில்லியம்ஸ் சதுக்கத்தில்: ஜூலை 30, ஆகஸ்ட் 6 மற்றும் 13, 7:30 க்கு

லூயி தி கோட் புரொடக்ஷன்ஸ் (Louie the Goat Productions) மற்றும் ப்ராம்ப்ட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பு இணைந்து வழங்குகின்ற ரசிகர்களுக்கு விருப்பமான இந்த நகைச்சுவையை, எல்லா வயதினரும் ரசிப்பார்கள்; இங்கு கிட்டத்தட்ட பயங்கரமான விஷயங்கள் நடக்கும். ஹீரோ மற்றும் கிளாடியோவின் (Hero and Claudio) திருமணத்திற்கு மெசினா நகரம் தயாராகும் போது, இளவரசரின் ஆட்களும் லியோனாடோவின் குடும்பத்தினரும் நீண்ட கால போட்டியாளர்களான பீட்ரைஸ் (Beatrice) மற்றும் பெனெடிக் (Benedick) ஆகியோரை காதலிக்க வைத்து மன்மத விளையாட்டு விளையாட முயற்சிக்கின்றனர். எல்லா நேரத்திலும், இளவரசரின் சகோதரர் அனைத்தையும் அழிக்க சதி செய்கிறார். மூன்று திறந்தவெளி ப்ராம்ப்ட்டன் அரங்குகளில், உள்நூர் நடிகர்களின் நடிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சித் தயாரிப்பானது ப்ராம்ப்ட்டனின் பலகலவைத் தன்மையை காட்டுகிறது. ஒரு நாற்காலி அல்லது ஒரு போர்வையைக் கைவசம் வைத்தபடி, இந்த உன்னதமான, குடும்பத்திற்கு ஏற்ற நகைச்சுவையைப் பார்த்து சிரிக்க வரவும்.

8 ஆவது வருடாந்திர கிழக்குக் கடற்கரை சமையல் விருந்துபசாரம்

ஜூலை 9, பிற்பகல் 2 முதல் இரவு 8 வரை

கடலோரம் வசிக்கும் அனைத்து மக்கள் மற்றும் உள்நாட்டில் வசிப்பவர்களை - மற்றும் வெறுமனே ஆர்வமுள்ளவர்களையும் கூட - கிழக்கு கடற்கரை சமையல் விருந்துபச்சாரத்தின்போது ஈடுபடுத்திக்கொள்ளுகின்ற கிழக்குக் கடற்கரை கலாச்சாரத்திற்காக அழைத்தல்; டொராண்டோ பியர்ஸன் (Toronto Pearson), டிடி (TD), நோ ஃப்ரிஸ் (No Frills) மற்றும் டிம் ஹார்டன்ஸ் (Tim Hortons) ஆகியோரால் நிதியாதாரம் வழங்கப்படுகிறது.

ஓல்ட் மேன் ஃப்ளான்னிகன்'ஸ் கோஸ்ட் (Old Man Flannigan's Ghost), டிஎன்ஏ (DnA) மற்றும் தி ரவுடிமென் (The Rowdymen) ஆகியோரின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ரெபேக்கா பெர்ரியுடன் (Rebecca Perry) இணைந்து கொள்ளுங்கள்.

ஸ்ட்டோம்ப் அன் ஸ்ட்டாம்ப்பீட் (Stomp 'N Stampede) நடனம்

ஆகஸ்ட் 13, மாலை 4 முதல் 8 வரை

உங்கள் கௌபாய் தொப்பி மற்றும் பூட்ஸ் உடன், முடிந்தால் ஒரு கூட்டாளியையும் அழைத்துவாருங்கள்! இந்தக் கோடைப்பருவத்தில், எல்லாவற்றையும் கொண்டாட, ஸ்ட்டோம்ப் அன் ஸ்ட்டாம்ப்பீட் நடனம் மீண்டும் கார்டன் ஸ்க்வேர்-க்கு வருகிறது! சுழன்று ஆடும் டி ஜே ஜான்னி ரிவெக்ஸ் (DJ Johnny Rivex) ஜக் கண்டு நீங்களும் ஆடுங்கள்; டபிள் ட்ரபிள் (Double Trouble) லைன் நடனமாடுபவர்களிடம் இருந்து

லைன் டான்ஸ் ஆடுவது எப்படி எனக் கற்றுக்கொள்ளுங்கள். முழு லைன் அப் நிகழ்த்துகலைஞர்கள் விரைவில் வரவிருக்கிறார்கள் !

நட்சத்திரங்களால் ஒளியூட்டப்படும் (ஸ்டார்லிட்) சனிக்கிழமை திரைப்படங்கள்

ஒரு நண்பரைக் கூட்டிக்கொண்டு, ஒரு தேதியை தேர்ந்தெடுத்து ஒரு போர்வை அல்லது ஒரு நாற்காலி சகிதமாக ஸ்டார்லைட் சனிக்கிழமை திரைப்படம் ஒன்றைக் காண வாருங்கள்; இது நடக்குமிடம் கார்டன் ஸ்க்வேர் மற்றும் இவற்றுக்கானதேதிகள் ஜூலை 2 மற்றும் 16 இல் இரவு 9 மணிக்கு!

ஜூலை 2 – நோ டைம் டு டை (No Time to Die)

ஜூலை 16 – தி பேட்மேன் (The Batman)

மார்க்கெட் ஸ்க்வேர் பார்க்கிங் கேரேஜ்

மார்க்கெட் ஸ்க்வேர் பார்க்கிங் கேரேஜ்-இல் மராமத்து பணிகளை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மேற்கொண்டு வருவதால், அது ஜூன் 27 முதல் ஜூலை 22, 2022 வரை முடப்படும்.

வருகை தருபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, பின்வரும் நகராட்சி பார்க்கிங் லாட்டுகள் மற்றும் கேரேஜ்களில் வாகன நிறுத்த வசதி தொடர்ந்து இருந்து வரும்:

- ஜான் ஸ்டீட் பார்க்கிங் கேரேஜ், 16 ஜான் ஸ்டீட்
- சிட்டி ஹால் பார்க்கிங் கேரேஜ், 2 வெல்லிங்க்டன் ஸ்டீட் வெஸ்ட்
- வெஸ்ட் டவர் பார்க்கிங் கேரேஜ், 41 ஜார்ஜ் ஸ்டீட்
- நெல்ஸன் ஸ்க்வேர் பார்க்கிங் கேரேஜ், 9 டிப்லாக் லேன்
- ஜார்ஜ் ஸ்டீட் நார்த் சர்ஃபேஸ் பார்க்கிங் லாட், 20 ஜார்ஜ் ஸ்டீட் நார்த்

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பானது இந்த கோடையில் திட்டமிடப்பட்ட நேரடி இசை, நாடகம் மற்றும் கலாச்சார அனுபவங்களின் சிறப்பான வரிசையைக் கொண்டுள்ளது! நீங்கள் , ஷேக்ஸ்பியர் நாடகம் பார்க்க கலந்துகொள்ள விரும்பினாலும் ப்ராம்ப்ட்டன் நகர பேருந்தில் ஒரு நிகழ்ச்சியை ரசிக்க விரும்பினாலும் அல்லது சக ப்ராம்ப்ட்டன்வாசிகளுடன் ஒரு விருந்தில் கலந்துகொள்ள விரும்பினாலும், அனைவரும் ரசிக்க ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் ஒரு பலகலவை நகரம் ஆகும், மேலும் நமது ஒவ்வொருவரின் தனித்தனி கலாச்சார அனுபவங்கள் நமது துடிப்பான நகரத்திற்கு மிகவும் பங்களிக்கின்றன. ப்ராம்பட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பானது, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான அற்புதமான பருவகாலத்தை ஒன்றாக இணைத்துள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் நாட்காட்டியில் நாட்களைக் குறித்து வையுங்கள், கோடை முழுவதும் எங்களுடன் சேருங்கள் என நான் ஊக்குவிக்கிறேன்!”

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்பட்டன் நகரம்

ஜூலை விழாக்கால மாதம், அதுவும் குறிப்பாக ப்ராம்பட்டனில்! ஈஸ்ட் கோஸ்ட் கிச்சன் பார்ட்டி (East Coast Kitchen Party)யில் நியூஃபவுண்ட்லேண்ட் (Newfoundland) வேடிக்கை விளையாட்டில் சேருங்கள், ஸ்ட்டோம்ப் அன் ஸ்டாம்ப்பீடில் (Stomp N' Stampede) உங்கள் குதிகால்களை உயர்த்தி மேற்கத்திய நடனம் ஆடுவதற்காக, நிகழ்த்து கலைகள் அமைப்பு உங்களை அழைக்கிறது. இவை இரண்டும் ஒவ்வொரு கோடைகாலத்திலும் கார்டன் சதுக்கத்தில் நடைபெறும் தவறவிட்டுவிடக் கூடாத நிகழ்வுகள் ஆகும். காதல் ரசனையுடன் கூடிய நகைச்சுவையை நீங்கள் விரும்புவரானால், ஷேக்ஸ்பியரின் மச் அடோ அபௌட் நத்திங் (*Much Ado About Nothing*) நாடகம் காண, ப்ராம்பட்டன் நடிகர்களின் பேரார்வம் கொண்ட குழு வழங்கும் ப்ராம்பட்டன் நகரின் மூன்று பூங்காக்களில் ஒன்றிற்குச் செல்லுங்கள். மற்றும் கராப்ராம் (Carabram) ஐ மறந்துவிட வேண்டாம்! ப்ராம்பட்டன்வாசிகளே, இது ஜூலை மாதம் - நாம் கொண்டாடுவோமாக!" "

- ஸ்டீவன் ஸ்ஷிப்பெர், கலைரீதியான செயல் இயக்குனர், நிகழ்த்து கலைகள் அமைப்பு, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் மாநகர பன்முக கலாச்சார

ஊடகம்

multiculturalmedia@brampton.ca